

अनुबन्धः ॥ ६ ॥

॥ पितृ-तर्पण-विधिः ॥

आचम्य । शुक्लांबरधरं + शान्तये । ॐ भूः+भूर्भुवस्सु-
वरोम् ॥ १ ॥

संकल्पः । ममोपात्त + प्रीत्यर्थं अपवित्रः पवित्रो वा
सर्वावस्थां गतोऽपि वा । यः स्मरेत् पुण्डरीकाक्षं स बाह्या-

பித்ரு தர்ப்பணவிதி

1. ஆசனம் । சுக்லாம்பரதரம் + சாந்தயே । ஓம்
ஓம் + பூர்ப்பு வஸ்ஸுவரோம் ॥

2. ஸங்கல்பம், அசுத்தமாக வாயினும் சுத்தமாக
வாயினும் எந்த நிலையிலிருந்தாலும் எவனொருவன்

பித்ருதர்ப்பணம்—அமாவாசை, உத்தராயணம், தக்ஷி
ணாயணம், மகாலயம், மாதப்பிறப்பு, கிரஹணம், முதலிய
காலங்களில் பித்ருதர்ப்பணம் செய்வது ஸம்பிரதாயம்.
இங்கு முக்கியமாக அமாவாசையன்று செய்யும் முறை
ஆபஸ்தம்ப ஸூத்திரத்தைத் தழுவிக்காட்டப்பட்டுள்ளது.

சிலர் நெற்றிக்குப் புண்டரமணிந்து தர்ப்பணம் செய்வர்,
சிலர் அவ்வாறணியாமல் செய்வர்; சிலர் தர்ப்பைகளைப்

भ्यन्तरः शुचिः ॥ मानसं वाचिकं पापं कर्मणा समुपार्जितम् ।
श्रीरामस्मरणेनैव व्यपोहति न संशयः ॥ श्री राम राम राम ॥

தாமரைக் கண்ணனை நினைக்கின்றானே அவன் உள்
ளும் புறம்பும் சுத்தமானவனே. மனதாலோ வாக்க
காலோ செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீராம
ஸ்மரணையாலேயே கழிந்துபோம். இதில் சந்தேக
மில்லை. ஸ்ரீராமராமராம. திதியும் விஷ்ணு, வாரமும்
விஷ்ணு, நக்சத்திரமும் யோகமும் கரணமும் விஷ்ணு
வே; உலகனைத்தும் விஷ்ணுவே. ஸ்ரீ கோவிந்த,
கோவிந்த, கோவிந்த.

பரப்பி அதில் பிதிருக்களை ஆவாஹனம் செய்து தர்ப்பணம்
செய்வர், சிலர் கூர்ச்சமாகச் செய்து அதில் தர்ப்பணம்
செய்வர்; சிலர் பிதிருவர்க்கத்திற்கும், மாநாமஹர் வர்க்
கத்திற்கும் தனித்தனிக் கூர்ச்சங்களை உபயோகிப்பர்,
சிலர் ஒரே கூர்ச்சத்தில் இரண்டுவர்க்கங்களையும் ஆவாஹ
னம் செய்வர். இவை அவரவர் குலாசாரத்தைப் பொரு
த்தவை.

தந்தை இறந்த ஆண்டில் தர்ப்பணம் செய்ய வேண்டாம்.
ஆனால் அந்த ஆண்டு பூர்த்தியாவதற்குள் கிரஹணம் வந்
தால் கிரஹணபுண்யகாலத்தில் தர்ப்பணம் செய்துவிட்டுப்
பின்பு அமாவாசைகளிலும் செய்யவேண்டும்.

तिथिर्विष्णुस्तथा वारो नक्षत्रं विष्णुरेव च । योगश्च करणं चैव
सर्वं विष्णामयं जगत् ॥ श्री गोविन्द गोविन्द गोविन्द ॥

अद्य श्रीभगवतः महापुरुषस्य विष्णोराज्ञया प्रवर्तमानस्य
आद्यब्रह्मणः द्वितीय-पराधे, श्वेतवराहकल्पे वैवस्वतमन्वन्तरे,

இப்போது புருஷோத்தமனான பகவான் விஷ்ணு
வின் கட்டளையால் தொழில் புரியும் பிரம்மாவின்
இரண்டாவது பரார்த்தத்தில் சுவேதவராக கல்பத்
தில் வைவஸ்வத மன்வந்தரத்தில் இருபத்தெட்டா

நடுப்பகலுக்குமேல் தர்ப்பணத்திற்காக ஒரு ஸ்நானம்
செய்துவிட்டு மாத்தியான்ஹிகத்திற்குப்பின் தர்ப்பணம்
செய்யவேண்டும். அதுவரை பட்டினியாமிருக்க வேண்டும்.
ஈரவஸ்திரத்தைக்கட்டிக்கொண்டு தர்ப்பணம் செய்யக்
கூடாது.

1. பிரயோகம்:—ஆசமனம் செய்யும் போது கையில்
பலித்திரமிருக்கக் கூடாது. ஆசமனம் முடிந்தபின் பலித்தி
ரத்தை மோதிர விரலில் அணிந்து கொண்டு அத்துடன்
மூன்று தனி, தர்ப்பைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு
'சுக்லாம்பரதாம்' 'பிராணாயாமம்', 'ஸங்கல்பம்' முதலிய
வற்றைச் செய்ய வேண்டும். ஸங்கல்பம் முடிந்ததும் தர்ப்
பைகளைத் தெற்குதிக்கில் போட்டுவிட வேண்டும்,

अष्टाविंशतितमे कलियुगे प्रथमे पादे जंबूद्वीपे, भारतवर्षे
भरतखण्डे—

मेरोर्दक्षिणे पार्श्वे शकाब्दे अस्मिन् वर्तमाने व्यावहारिके,

வது சதுர் யுகத்தில், கலியுகத்தில் முதல் பாதத்
தில், ஐம்பூதவீபத்தில் பாரதவர்ஷத்தில் பரதகண்
டத்தில்,

மேருவின் தெற்குப் பக்கத்தில், இப்போது நடை
முறையிலிருக்கும் சகாப்தத்தில் பிரபவாதி அறுபது
ஆண்டுகளிடே இன்ன ஸம்வத்ஸரத்தில், இன்ன
அயனத்தில், இன்னருதுவில், இன்னமாஸத்தில்,
கிருஷ்ணபகஷத்தில், அமாவாசை புண்ணியதிதியில்
(பூனூலை இடமாக மாற்றிக் கொள்க)—

திதி-வார-நக்ஷத்திரங்கள்—திதிகள் பதினைந்து:—பிரத
மை, த்விதீயை, த்ருதீயை, சதுர்த்தி, பஞ்சமீ, ஷஷ்டி, ஸப்
தமீ, அஷ்டமீ, நவமீ, தசமீ, ஏகாதசி, த்வாதசி, த்ரயோதசி
சதுர்த்தசி, அமாவாஸ்யா அல்லது பெளர்ணமீ.

வாரம் அல்லது நாள்:—பானு வாஸரம் (ரூயிறு),
இந்து (திங்கள்), பெளம (செவ்வாய்), ஸௌம்ய (புதன்),
குரு (வியாழன்), ப்ருகு (வெள்ளி), ஸ்திர (சனி).

நக்ஷத்ரங்கள்:—அச்வினீ, பரணீ, க்ருத்திகர், ரோஹினீ,
ம்ருகசீரா, ஜூத்ரா, புனர்வஸூ, புஷ்ய, ஆக்லேஷா,

प्रभवादि षष्टिसंवत्सराणां मध्ये (अमुक) नाम संवत्सरे—
अयने—ऋतौ—मासे कृष्णपक्षे अमावास्यायां पुण्यतिथौ ॥

வசு நுத்ர ஆதித்யஸ்வ ரூபிகளாயிருக்கும் எங்களு
டைய பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹர்களுக்கும்,
மாத்ருபிதாமஹி ப்ரபிதாமஹிகளுக்கும், பத்னிகளு
டன், கூடிய மாதாமஹர், மாதாவின் பிதாமஹர்,
மாதாவின் பிரபிதாமஹர் ஆகியோருக்கும், இரண்டு
வம்ச பித்ருக்களுக்கும் அழிவில்லாத திருப்தி ஏற்
படும் பொருட்டு, அமாவாசை புண்ணிய காலத்தில்

மகா, பூர்வபல்குனி, விசாகா, ஹஸ்தா, சித்ரா, ஸ்வாதீ,
விசாகா, அனுராதா, ஜ்யேஷ்டா, மூலா, பூர்வாஷாடா,
உத்ராஷாடா, ச்ரவணா, ச்ரவிஷ்டா, சதபீஷக், பூர்வப்ரோ
ஷ்டபதா, உத்தரப்ரோஷ்டபதா, ரேவதி.

மாதங்கள்—சித்திரை (மேஷம்), வைகாசி (ருஷபம்), ஆனி
(மிதுனம்), ஆடி (கடகம்), ஆவணி (ஸிம்ஹம்), புரட்டாசி
(கன்னி), ஐப்பசி (துலாம்), கார்த்திகை (வ்ருச்சிகம்), மார்கழி
(தனுஸ்), தை (மகரம்), மாசி (கும்பம்) பங்குனி (மீனம்).

ருதுக்கள்—சித்திரை - வைகாசி (வஸந்தருது) ஆனி -
ஆடி (கார்ஷ்டமருது) ஆவணி-புரட்டாசி (வார்ஷருது) ஐப்பசி-
கார்த்திகை (சரத்ருது) மார்கழி-தை (ஹேமந்தருது), மாசி-
பங்குனி (சிசிரருது).

அயனம்—தை முதல் ஆடி வரை உத்தராயணம், ஆடி
முதல் தை வரை தக்ஷிணாயனம்.

(प्राचीनावीती) वसुरुद्रादित्य - स्वरूपाणां अस्मत् पितृ-
पितामह-प्रपितामहानां मातृ - पितामही - प्रपिता - महीनां,
सपत्नीक-मातामह-मातुः-पितामह-मातुःप्रपितामहानां उभय-
वंश-पितृणां अक्षय्य - तृप्त्यर्थं अमावास्या-पुण्यकाले तिलतर्पणं
करिष्ये ॥ (उपवीती। अप उपस्पृश्य। प्राचीनावीती) ॥ २ ॥

(दक्षिणाग्रं कूर्चं निधाय ॥)

आवाहनम् ॥ आयात पितरः सोम्या गंभीरैः पथिभिः

தில தர்ப்பணம் செய்கின்றேன். (பூணூலை வலமாக
மாற்றிக் கொண்டு, ஜலத்தைத் தொட்டு, மறுபடி
இடமாக மாற்றிக்கொள்க.)

3. (தெற்கு நுனியாகக் கூர்ச்சத்தை வைக்க.)

ஆவாஹனம்: பித்திருக்களே! மிகவும் நல்லவர்களான
நீங்கள் எங்களுக்கு ஸந்ததியையும், செல்வத்தையும்,

3. ஆவாஹனம்—சுத்தமான தரையிலோ (வெள்ளி, பித்
தனை, அல்லது தாமிர) தாம்பாளத்திலோ கிழக்குமேற்காகப்
பரப்பிய தர்ப்பைகளின் மேல் தெற்கு நுனியாக கூர்ச்
சத்தை வைத்து 'ஆயாதபிதா:' என்ற மந்திரத்தால்
எள்ளைப்போட்டு ஆவாஹனம்.

पूर्वैः । प्रजामस्मभ्यं ददतो रयिं च दीर्घायुत्वं च शतशारदं
च ॥ अस्मिन् कूर्चे मम वर्गद्वय -पितृन् आवाहयामि ॥ ३ ॥

आसनम् ॥ सकृदाच्छिन्नं बर्हिर्रूणामृदु । स्योनं पितृ-
भ्यस्त्वाभराम्यहम् । अस्मिन्सीदन्तु मे पितरः सोम्याः ।

நீண்ட ஆயுளையும் ஆசீர்வதித்தளித்துக் கொண்டு, கம்பீரமாகச் சிறந்த ஆகாசமார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள். இந்தக் கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பிதிருக்களையும் ஆவாஹனம் செய்கின்றேன்.

4. ஆஸனம்: தர்ப்பையே! நீ ஒருபோது என்னால் சேக்கரிக்கப்பட்டாய். உன்னைப் பிதிருக்களுக்காகப்

4. ஆஸனம்—'ஸக்ருதாச்சின்னம்' என்ற மந்திரத்தால் தனி தர்ப்பைகளைக் கூர்ச்சத்திற்குக் கீழ் வைக்கவேண்டும்; ஸகலாராதனை: ஸவர்ச்சிதம்' என்று மறுபடி என்னைப் போடவேண்டும்.

தர்ப்பை—ஆஸனத்திற்குக் குறைந்தது மூன்று, பவித்திரத்துடன் சேர்த்துப்பிடிக்க மூன்று, கூர்ச்சம் செய்ய மூன்று (ஐந்து அல்லது ஏழு).

पितामहाः प्रपितामहाश्चानुगैस्सह ॥ वर्गद्वयपितृणामिदमा-
सनम् । सकलाराधनैः स्वर्चितम् ॥ ४ ॥

பரப்புகிறேன். நீ அவர்களுக்குப் பஞ்சுபோல் மிக மெதுவான ஆஸனமாக இரு. அருள் சுரக்கும் எங்கள் பித்ருபிதாமஹப் பிரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளட்டும். (இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் இது ஆஸனம். அவர்களை எல்லாவித உபசாரங்களுடனும் பூஜிக்கின்றேன்.)

எள்—சிறுகச் சிறுக என்னைச் சேர்த்துத் தர்ப்பணம் செய்யவேண்டும். என்னை எடுக்கும்போது கட்டைவிரலுடன் ஆள் காட்டி விரலைச் சேர்க்கக் கூடாது (அது ராக்ஷஸ முத்ரை எனப்படும்.) கட்டைவிரலும் பவித்திரவிரலும் சேர்த்து எடுத்துக்கொள்ளவும்; மற்ற விரல்களும் சேர்க்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, ஜன்மநக்ஷத்திரம் முதலியன கூடிவந்தால் என்னுடன் அக்ஷதை சேர்த்துக் கொள்ளவும்.

தர்ப்பணம்—பித்ரு தர்ப்பணத்தில் கட்டைவிரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்கும் இடையில் இடது புறமாகச் சாய்த்து கைநிறையத் தீர்த்தம் விடவேண்டும். தர்ப்பணம் செய்யும் போது இடது காலே முட்டியிட்டு, வலது காலே மடித்

तर्पणम् । पितृवर्गः ॥ उदीरता-मवर उत्परास उन्मध्यमाः

पितरस्सोम्यासः । असुं य ईयु-रवृका ऋतज्ञास्ते नोऽवन्तु

5.1. ஸோமயாகம் செய்த சிறந்த பித்ருக்களைப் போலவே, நடுத்தரத்தினரும், கடைப்பட்டவருங் கூட உயர்ந்த கதியை அடையட்டும். நம்மிடம் கோப மற்றவர்களாய் அவர்கள் நாம் செய்யும் நற்கர்மாவை உணர்ந்து, நமது பிராணனை ரக்ஷித்து, நாம் அழைக்கும்போது வந்து, நம்மைக் காத்தருள வேண்டும். இன்ன கோத்திரத்தினரும் இன்ன

துக் குந்திட்டுக்கொண்டு இரண்டு கைகளையும் முழந்தாள் களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு கிழக்கு முகமாகவோ அல்லது தெற்கு முகமாகவோ இருக்கவேண்டும்; தெற்கு முகமாகத் தர்ப்பணம் செய்பவரும் ஆசமனம், ஸங்கல்பம், ஆவாஹனம், ஆஸனம் முதலியவற்றைச் செய்யும்போது கிழக்கு முகமாகத்தான் செய்யவேண்டும்.

5.1. வேதத்தில் சொல்லிய யாகாதி கர்மங்களை அனுஷ்டித்துப் பித்ருத்தன்மையடைந்தவர் உத்தமர்; சுருதியிலுள்ள கர்மங்களை மட்டும் அனுஷ்டித்தவர் மத்திமர்; சுருதிஸம்ஸ் காரங்களும் ஒழுங்காக இல்லாதவர் அதமர்.

पितरो हवेषु ॥ गोत्रान् शर्मणः वसुरूपान् पितृन् स्वधा नमस्तर्पयामि ॥ ५.१ ॥

अंगिरसो नः पितरो न वग्वा अथर्वाणो भृगवः सोम्यासः ।

तेषां वयः सुमतौ यज्ञियानामपि भद्रे सौमनसे स्याम ॥ गोत्रान् शर्मणः वसुरूपान् पितृन् स्वधा नमस्तर्पयामि ॥ ५.२ ॥

பெயருள்ளவரும் வசு ரூபியுமாகிய எங்கள் பிதாவை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.

5.2. அங்கிரஸர், அதர்வணர், பி்ருகுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள், ஸோமயாகம் செய்தவர்கள். பூஜித்தற்குரிய அவர்களுடைய புத்தி எந்தச் சிறந்த வழியில் சென்றதோ அதையே நாமும் பின் பற்றி, மங்களகரமான நல்ல மனதுபடைத்தவர்களாவோம். இன்ன கோத்திரத்தினரும் + தர்ப்பணம் செய்கின்றேன்.

आयन्तु नः पितरस्सोम्यासौ ऽभिष्वात्ताः पथिभिर्देवयानैः ।

अस्मिन् यज्ञे स्वधया मदन्त्वधिब्रुवन्तु ते अवन्त्वसान् ॥

गोत्रान् शर्मणः वसुरूपान् पितॄन् स्वधा नमस्तर्पयामि ॥ ५.३ ॥

ऊर्जं वहन्ती-रमृतं घृतं पयः कीलालं परिस्रुतः स्वधास्थ

5.3. அக்னிஷ்வாத் தர்கள் என்பவர்களும், லோம யாகம் செய்தவர்களுமான நமது பிதிருக்கள் தேவ யான மார்க்கமாக இங்கு எழுந்தருளட்டும். இங்கு நாம் செய்யும் ஆராதனையில் ஸந்தோஷமடையட்டும். நம்மைக் காப்பாற்றட்டும். இன்ன கோத்திரத்தின ரும் + தர்ப்பணம் செய்கிறேன்.

6.1. (ஐலங்களே!) எல்லாவற்றிலுமுள்ள ஸாரத் தை நீங்கள் உங்களிடம் கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் அமிருதமாகவும், நெய்யாகவும், பாலாக வும், மதுவாகவும், பானகமாகவும் பரிணமித்து (எது

5.3. அக்னிஷ்வாத் தர்கள்—அக்னிஷ்டோமம் முதலிய யாகங்களைச் செய்யாமல் சுருதிகர்மங்களை மட்டும் செய்த வர்கள்.

तर्पयत मे पितॄन् ॥ गोत्रान् शर्मणः रुद्ररूपान् पितामहान् स्वधा नमस्तर्पयामि ॥ ६.१ ॥

पितृभ्यः स्वधाविभ्यः स्वधा नमः । पितामहेभ्यः स्वधा-

विभ्यः स्वधा नमः । प्रपितामहेभ्यः स्वधाविभ्यः स्वधा नमः ॥

गोत्रान् शर्मणः रुद्ररूपान् पितामहान् स्वधा नमस्तर्पयामि ॥ ६.२ ॥

வேண்டுமோ அதுவாய் நின்று நீங்கள்) எங்கள் பிதி ருக்களைத் திருபதி செயலாகளாக. இன்ன கோத் திரத்தினரும் இன்ன பெயருள்ளவரும் ருத்ர ரூபியு மாகிய எங்கள் பிதாமஹரை நமஸ்கரித்து அவருக் குத் தர்ப்பணம் செய்கின்றேன்.

6.2. 'ஸ்வதா' எனும் சொல்லால் திருப்தியடையு ம் பிதிருக்களுக்கு 'ஸ்வதா' எனக் கூறி நமஸ்கரிக்கிறேன். 'ஸ்வதா' எனும் சொல்லால் திருப்தி யடையும் பிதாமஹர்களுக்கு 'ஸ்வதா' எனக் கூறி நமஸ்கரிக்கிறேன். 'ஸ்வதா' எனும் சொல்லால் திருப்தியடையும் பிரபிதாமஹர்களுக்கு 'ஸ்வதா' எனக் கூறி நமஸ்கரிக்கிறேன். இன்ன கோத்திரத் தினரும் + தர்ப்பணம் செய்கின்றேன்.

ये चेह पितरो ये च नेह याश्च विद्मया उच न प्रविद्म ।

अमे तान् वेत्थ यदि ते जातवेद-स्तया प्रत्त स्वघया मदन्ति ॥

गोत्रान् शर्मणः रुद्ररूपान् पितामहान् स्वधा नमस्तर्पयामि ॥६३॥

मधु वाता ऋतायते । मधु क्षरन्ति सिन्धवः । माध्वीर्नः

6.3. எந்த பிதிருக்கள் இவ்வுலகில் இருக்கின்றனரோ, எவர்கள் இங்கு இல்லையோ, எவர்களை நாங்கள் அறிவேர்மோ, எவர்களை அறியமாட்டோமோ, அவர்களை யெல்லாம், அக்னிபகவானே! நீர், அனைத்தையும் அறியும் ஜாதவேதஸ் ஆதலால், அறிவீர். அவர்களுக்குரிய இதை அவர்களிடம் சேர்த்தருள வேண்டும். அதனால் அவர்கள் சந்தோஷமடையட்டும். இன்ன கோத்திரத்தினரும் + தர்ப்பணம் செய்கின்றேன்.

7.1. காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும். செடி கொடிகள் இனிமையை அளிப்பவையாக இருக்கட்டும். இன்ன கோத்திரத்தினரும் இன்ன பெயருள்ளவரும்

सन्त्वोषधीः ॥ गोत्रान् शर्मणः आदित्यरूपान् प्रपितामहान् स्वधा नमस्तर्पयामि ॥ ७१ ॥

मधु नक्तंशुतोषसि । मधुमत् पार्थिवश् रजः । मधु द्यौरस्तु नः पिता ॥ गोत्रान् शर्मणः आदित्यरूपान् प्रपितामहान् स्वधा नमस्तर्पयामि ॥ ७२ ॥

मधुमान्नो वनस्पतिः । मधुमाश् अस्तु सूर्यः । माध्वीर्गावो

ஆதித்திய ரூபியுமாகிய எங்கள் பிரபிதாமஹரை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.

7-2. இரவும் காலையும் இனிமையாயிருக்கட்டும். பூமியின் பழுவியும் இன்பந்தருவதாயிருக்கட்டும். நமது தந்தை போன்ற ஆகாயம் இன்பமளிக்கட்டும். இன்ன கோத்திரத்தினரும் + தர்ப்பணம் செய்கின்றேன்.

7-3. வனவிருகைங்கள் இன்பம் நிறைந்தவைகளாயிருக்கட்டும். சூரியன் இன்பந்தரட்டும், பசுக்கள்

भवन्तु नः ॥ गोत्रान् शर्मणः आदित्यरूपान् प्रपितामहान्
स्वधा नमस्तर्पयामि ॥ ८'३ ॥

गोत्राः (सीता)दाः वसुरूपाः मातुः स्वधा नमस्तर्पयामि ॥
त्रिः ॥ ८'१ ॥*

गोत्राः (लक्ष्मी)दाः रुद्ररूपाः पितामहीः स्वधा नमस्तर्प-
यामि ॥ त्रिः ॥ ८'२ ॥

மதுரமான பாலையளிக்கட்டும். இன்ன கோத்திரத்தினரும் + தர்ப்பணம் செய்கின்றேன்.

8-1. இன்ன கோத்திரத்தினரும் (ஸீதா) என்ற பெயருள்ளவரும் வசு ரூபினியும் ஆகிய எனது தாயை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன். மூன்று தடவை.

8-2. இன்ன கோத்திரத்தினரும் (லக்ஷ்மீ) என்ற பெயருள்ளவரும் ருத்ரா ரூபினியும் ஆகிய எனது பிதாமஹியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன். மூன்று தடவை.

* தாயார் இருப்பவர்கள் பிதாமஹி, ப்ரபிதாமஹி, பிதா: ப்ரபிதாமஹி மூவருக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

गोत्राः (रुक्मिणी)दाः आदित्यरूपाः प्रपितामहीः स्वधा
नमस्तर्पयामि ॥ त्रिः ॥ ८'३ ॥

॥ मातामहवर्गः ॥*

गोत्रान्—शर्मणः वसुरूपान् मातामहान् स्वधा नमस्तर्प-
यामि ॥ त्रिः ॥ ९'१ ॥

गोत्रान्—शर्मणः रुद्ररूपान् मातुः पितामहान् स्वधा
नमस्तर्पयामि ॥ त्रिः ॥ ९'२ ॥

8-3. இன்ன கோத்திரத்தினரும் (ருக்மிணி) என்ற பெயருள்ள வரும் ஆதித்ய ரூபினியும் ஆகிய எனது ப்ரபிதாமஹியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன். மூன்று தடவை.

மாதாமஹவர்க்கம்

9.1. இன்ன கோத்திரத்தினரும் இன்ன பெயருள்ளவரும் வசு ரூபியுமாகிய எங்கள் மாதா மஹருக்குத் தர்ப்பணம். மூன்று தடவை.

9.2. ருத்ரா ரூபியாகிய எங்கள் தாயின் பிதாமஹருக்குத் தர்ப்பணம். மூன்று தடவை.

*மாதாமஹ வர்க்கத் தர்ப்பணத்திலும் 'உதிரதாம்' முதலிய மந்திரங்களைச் சேர்த்துக் கொள்வது விசேஷம். மாதாமஹர் ஜீவித்திருந்தால் அந்த வர்க்கத்திற்குத் தர்ப்பணம் இல்லை.

गोत्रान्—शर्मणः आदित्यरूपान् मातुः प्रपितामहान्
स्वधा नमस्तर्पयामि ॥ त्रिः ॥ ९३ ॥

गोत्राः (गौरी)दाः वसुरूपाः मातामहीः स्वधा नमस्तर्प-
यामि ॥ त्रिः ॥ १०१ ॥

गोत्राः (पार्वती)दाः रुद्ररूपाः मातुः पितामहीः स्वधा
नमस्तर्पयामि ॥ त्रिः ॥ १०२ ॥

गोत्राः (मीनाक्षी)दाः आदित्यरूपाः मातुः प्रपितामहीः
स्वधा नमस्तर्पयामि ॥ त्रिः ॥ १०३ ॥

9.3. ஆதித்த ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபி
தாமஹருக்குத் தர்ப்பணம். மூன்று தடவை.

10.1. வசு ரூபினியாகிய எங்கள் மாதாமஹிக்குத்
தர்ப்பணம். மூன்று தடவை.

10.2. ருத்ர ரூபினியாகிய எங்கள் மாதாவின
பிதாமஹிக்குத் தர்ப்பணம். மூன்று தடவை.

10.3. ஆதித்ய ரூபினியாகிய எங்கள் மாதாவின
ப்ரபிதாமஹிக்குத் தர்ப்பணம். மூன்று தடவை.

ऊर्जं वहन्ती-रमृतं घृतं पयः कीलालं परिस्रुतं स्वधास्थं
तर्पयत मे पितृन् ॥ तृप्यत, तृप्यत, तृप्यत ॥ १०४ ॥

(उपवीती ॥) देवताभ्यः पितृभ्यश्च महायोगिभ्य एव च ।
नमः स्वधायै स्वाहायै नित्यमेव नमो नमः ॥ (प्रदक्षिणं
कृत्वा ।) अभिवादये नमस्कारः ॥ १११ ॥

10-4. அன்னரஸமாகவும், அமிருதமாகவும், நெய்
யாகவும், பாலாகவும், தேனாகவும், பானகமாகவும்,
பரிணமித்து (எது வேண்டுமோ அதுவாய் நின்று
நீங்கள்) எனது பித்ருக்களைத் திருப்தி செய்வீர்
களாக. (பித்ருக்களே!) திருப்தியடையுங்கள், திருப்
தியடையுங்கள், திருப்தியடையுங்கள்.

11-1. (பூணூலை வலமாக மாற்றிக் கொள்ளவும்).
தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் அவ்வாறே மகா
யோகிகளுக்கும் நமஸ்காரம். 'ஸ்வதா' என்றும்
'ஸ்வாஹா' என்றும் பெயர் கொண்டு விளங்கும்
பரதேவதைக்கு எப்போதும் மீண்டும் மீண்டும் நமஸ்
காரம். (இங்ஙனம் மூன்று தடவை). அபிவாதனமும்
நமஸ்காரமும்.

(பாचीனாவிதி) आयात् पितरः सोम्या गंभीरैः पथिभिः

पूर्वैः । प्रनामसम्यं ददतो रथि च दीर्घायुत्वं च शतशारदं
च ॥ असात् कूर्चात् बर्गद्वय-पितृन् यथास्थानं प्रतिष्ठापयामि ॥

(पवित्रं कर्णे निधाय । उपवीती । आचम्य । पवित्रं
धृत्वा । प्राचीनावीती ।)

11-2. (பூணூலை இடமாக மாற்றிக்கொள்ளவும்.)
பித்ருக்களே! மிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததியையும் செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசீர்வதித்து அளித்துக் கொண்டு கம்பீரமாகச் சிறந்த ஆகாசமார்க்கத்தில் எழுந்தருளுங்கள். இந்தக் கூர்ச்சத்திலிருந்து இரண்டு வர்க்க பித்ருக்களும் அவாவர்களுடைய இருப்பிடங்களுக்கு எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்.

11-3. (பவித்திரத்தை வலது காதில் வைத்துக் கொண்டு, உபவீதியாக ஆசமனம் செய்துவிட்டு மறுபடி பவித்திரத்தைப் போட்டுக்கொண்டு, பூணூலை இடமாக மாற்றிக் கொள்ளவும்.) எவர்களுக்குத் தாயோ, தந்தையோ, சிநேகிதரோ, தாயாதி

येषां न माता न पिता न मित्र-ज्ञाति-बान्धवः । ते सर्वे
तृप्ति-मायान्तु मयोत्सृष्टैः कुशोदकैः ॥ (इति कूर्चं विस्रस्य
कुशोदकं निनयेत् । पवित्रं विसृज्य । उपवीती । आचामेत् ।
ब्रह्मयज्ञं कुर्यात् ॥ ११*३ ॥

॥ इति पितृतर्पणविधिः ॥

களோ, பந்துக்களோ இல்லையோ(தர்ப்பணம் செய்ய) அவர்களெல்லாம் நான் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தியடையட்டும் (என்று சொல்லிக் கூர்ச்சத்தைப் பிரித்து நுனி வழியாகத் தர்ப்பணம் செய்க. பவித்திரத்தையும் பிரித்துப் போட்டு விட்டுப் பூணூலை வலமாய்ப் போட்டுக் கொண்டு ஆசமனம் செய்க. பின்பு பிரம்ம யஜ்ஞம் செய்க.*)

பிக்கு தர்ப்பண விதி முற்றும்.

* அனுபந்தம் 2 பார்க்க.